

## दक्षिणामूर्तिस्तोत्रम्

(1)

उपासकानां यदुपासनीयमुपात्तवासं वटशाखिमूले ।  
तद्वाम दाक्षिण्यजुषा स्वमूर्त्या जागर्तु चिरते मम बोधरूपम् ॥

உபாஸ்கானாம் யதுபாஸ்நீயம்  
உபாத்தவாஸம் வடசாகிழுலே!  
தத்தாம் தாக்ஷின்யஜூஷா ஸ்வழுர்த்யா  
ஜாகர்து சித்தே மம போத ஏந்பம்!!

உபாஸனையில் ஈடுபட்டவர்க்கு எது உபாஸிக்கத் தகுந்ததோ, கல்லால் மரத்தினடியில் வசித்துக்கொண்டு தென்திசை நோக்கியதான் தனது மூர்த்தியையுடைய அந்த நிலைபோத ரூபமான தேஜஸ் என் மனதில் ஏழுந்தரளிட்டும்.

(2)

आद्रक्षमक्षीणदयानिदानमाचार्यमाद्यं वटपूलभागे ।  
मौनेन मन्दस्मितभूषितेन महर्षिलोकस्य तमो नुदन्त्तम् ॥

அத்ராகங் மகங்களே தயா நிதானம்  
ஆசார்யமாத்யம் வடமூலபாகே!  
மெளநேந மந்தஸ்யித பூஷி தேன  
மஹர்ஷி லோகஸ்ய தமோ நுதந்தம்!!

ஆலமரத்தினடியில் குறைவில்லாத  
கருணைப்புதையலாம் முதலாவது ஆசார்யரை நான்  
கண்டுகொண்டேன். அவர் மந்தலாஸம் விரவிய  
மெளனம் ஏற்று, மஹர்ஷிகளின் அஜ்ஞானத்தைப்  
போக்கிக்கொண்டிருக்கிறார்.

(3)

வி஦்ராவிதாஶேஷதமோगணே ஸுத்ராவிஶேஷே ஸுஹர்மனிநாம்।  
 நிரஸ்ய மாயாஂ ஦யதா வி஧த்தே ஦ைவ ஸஹாஸ்தத்துமஸ்ஸிஸி வோ஧ம்॥

வித்ராவிதாசேஷ தமோ கணேந  
 முத்ராவிசேஷேண முஹார்முனீனாம்!  
 நிரஸ்ய மாயாம் தயயா விதத்தே  
 தேவோ மஹான் தத்வமளீதி போதம்!!

அஜ்ஞானம் முழுதும் தொலையும்படி சின்முத்ரையால்  
 அகற்றி, முனிவர்களின் மாயை தயவுடன் நீக்கி  
 மஹாதேவனாகிய அவர் 'தத்வமளி' என்று ஆத்மபோதத்தை  
 தோற்றுவிக்கிறார்.

(4)

அபாரகாருண்யஸு஧ாதரங்கைபாதைரவலாக்யந்தம்।  
 க஠ாரஸங்ஸாரனி஦ா஘தஸாந் ஸுநிநாங் நௌமி ஗ுரு ஸுருணாம்॥

அபார காருண்ய ஸ்தாதரங்கை:  
 அபாங்கபாதை ரவலோகயந்தம்!  
 கடோர ஸம்ஸார நிதாக தப்தான்  
 முனீனஹும் நெனாமி குரும் குருணாம்!!

மிகக்கொடிய ஸம்ஸாரமாகிய கோடையில் வெதும்பிய  
 முனிவர்களை எல்லையற்ற கருணையம்ருதம் ததும்பிய  
 கடைக்கண்களால் பார்த்துக்கொண்டிருக்கிற எம் முதல் குருவை  
 வணங்குகிறேன்.

(5)

ஸமாதைவோ வடமூலவாசி குபாவீஶாத்குத்ஸநி஧ானः।  
 ஓகாரருபாமுபதிர்ய வியாஸாவியக்க஧வாந்தஸபாகரோது ॥

மமாத்ய தேவோ வடமூலவாள்  
 க்ருபாவிசேஷாத் க்ருதஸநந்திதானः!  
 ஒங்கார ருபாமுபதிர்ய வித்யாம்  
 ஆவித்யக தவாந்தமபாகரோது!!

ஆலமரத்தடியில் கருணையுள்ளம் கொண்டு தானே  
தோன்றிய அந்த ஆதி தேவர், எனக்கு ஒங்கார வித்யையை  
உபதேசித்து அஜ்ஞான இருளைப் போக்கட்டும்.

(6)

கலாபிரிந்஦ோரிவ கல்பிதாङ்஗ ஸுக்காகலாபீரிவ ஷஸ்மூர்த்தி॒।  
ஆலோகयே ஦ேஶிகமஸ்ப्रமேயं அனாயவியாதிஸிரப்ரभாதஸ்॥

கலாபிரிந்தோரிவ கல்பிதாங்கம்  
முக்தாகலாபைபரிவ பத்தழூர்தம்!  
ஆலோகயே தேசிகமப்ரமேயம்  
அனாத்யவித்யா திமிரப்ரபாதம்!!

சந்திரக்கலைகளைக் கொண்டு வடிக்கப்பட்டவர்போல்,  
அல்லது முத்துக்குவியலால் உருவாக்கப்பட்டவர் போல்  
இருக்கின்றவரும், அனாதியான அவித்யை என்ற இருஞ்கு  
உஷ: காலம் போன்றிருக்கிறவருமான ஆசார்யப்பெருமானை  
என் முன்னே காண்கிறேன்.

(7)

ஸ்வத்காஜாநுஸ்திதவாஸபாदं பாவோदராலங்கூத்யாகபடூஸ்।  
அபஸ்மृதேராஹிதபாதஸङ்கे பிணைமி ஦ேவं பிணி஧ானவந்தஸ்॥

ஸ்வத்காஜானு ஸ்திதவாம பாதம்  
பாதோதராலங்கருதயோக பட்டம்!  
அபஸ்மருதே ராஹித பாத மங்கே  
பரணைளமி தேவம் ப்ரணிதானவந்தம்!!

தன் வலது காலோடு மடித்து இணைக்கப்பட்ட இடது  
காலையுடையவரும், பாதங்களிலும் வயிற்றுப்பகுதியிலும்  
யோகபட்ட மனிந்தவரும், அபஸ்மருதியின் மேல் ஒரு காலை  
வைத்து தியானாவஸ்தையில் இருக்கும் தக்ஞாழுர்த்தி  
தேவனை வணங்குகிறேன்.

(8)

तत्त्वार्थमन्ते वसतामृषीणां युवाऽपि यः सञ्चुपदेष्टुमीष्टे ।  
प्रणोमि तं प्राक्तनपुण्यजालैः आचार्यमाशचर्यगुणाधिवासम् ॥

तत्त्वार्थात्त मन्त्रेते वसताम् गुणैर्णाम् ।  
युवाऽपि यः सञ्चुपदेष्टुमीष्टे !  
प्रणेणामि तम् प्राक्तनं पुण्यज्ञालैः  
आचार्यमाशचर्यगुणाधिवासम् !!

தனது சிஷ்ய நிலையை யடைந்த ரிவிகளுக்கும் கூட,  
இளைய வயதினர்கள் ஆசார்யர் ஒருவரே தத்வார்த்ததை உபதே  
சிக்க தகுதியுள்ளார். அவ்வரிய வியத்தகு குணங்களையடைய  
ஆசார்யரை வணங்குகிறேன்.

(9)

एकेन मुद्रां परश्यं करेण करेण चान्येन मृगं दधानः ।  
स्वजानुविन्यस्तकरः पुरस्तात् आचार्यचूडामणिरविरस्तु ॥

एकेण मुत्तराम् परशम् करेण  
करेणाचान्येन मृगम् तथाणः!  
स्वज्ञानुविन्यस्तकरः पुरस्तात्  
आचार्य चूटामणी राविरस्तु!!

ஒரு கையால் சின் முத்தரையையும், மற்றொன்றால்  
மழுவையும் வேறொன்றால் மாண்யும் வைத்துக்கொண்டு, ஒரு  
கையை முழங்காலில் வைத்து விளங்கும் ஆசார்யப்  
பெருந்தகையை முன்னே காண்கிறேன்.

(10)

आलेपवन्त मदनाङ्गभूत्या शादूलकृत्या परिधानवन्तम् ।  
आलोकये कञ्जन देशिकेन्द्रं अज्ञानवाराकरबाडबाग्रिम् ॥

ஆலேபவந்தம் மதனாங்க பூத்யா  
 சார்தூலக்ஞுத்யா பரிதானவந்தம்!  
 ஆலோகயே கஞ்சன தேசிகேந்தரம்  
 அஜ்ஞான வாராகர வாடவாக்னிம!!

பொசுங்கிய மன்மதன் உடற்சாம் பல் பூசியவரும்,  
 புவித்தோலையுடுத்தியவரும், அஜ்ஞானக்கடலை வற்றவைக்கும்  
 வாடவத் தீயாக இருப்பவருமான அந்த ஆசார்யப்  
 பெருந்தகையை கண்ணாரக்காண்கிறேன்.

(11)

சாரஸ்மித் ஸோமகலாவத்ஸ் வீணா஧ர் வ்யக்ஜடாகலாபஸ்।  
 உபாஸ்தே கேசன யோகினஸ்த்வாமுபாத்தாநுபவப்ரமோதஸ்॥

சாருஸ்மிதம் ஸோம கலாவதம்ஸம்  
 வீணாதராம் வ்யக்தஜஸ்தா கலாபம்!  
 உபாஸ்தே கேசன யோகினஸ்த்வாம்  
 உபாத்த நாதானுபவப்ரமோதம்!!

அழகிய புன்முறுவவும், சந்திரப்பிறையலங்காரமும்  
 கையில் வீணையும், தலையில் ஜடைமுடியும், நாதானுபவம்  
 மூலம் ஆனந்தக்களிப்பும் கொண்ட தக்ஷிணாமூர்த்தியாக  
 இருக்கும் உம்மை சிறந்த யோகிகள் உபாசிக்கிறார்கள்.

(12)

உபாஸ்தே ய முனய: ஶுகாத்யா நிராசிஷோ நிர்மதாதிவாஸா: |  
 த தக்ஷிணாமூர்த்திதநும் மகேசம் உபாஸ்தே மஹமஹார்தி சாந்தயை!!

உபாஸ்தே யம் முனய: ஶுகாத்யா:  
 நிராசிஷோ நிர்மதாதிவாஸா:!  
 தம் தக்ஷிணா மூர்த்திதநும் மகேசம்  
 உபாஸ்தே மோஹமஹார்தி சாந்தயை!!

மமதை இல்லாமல் பற்றற்றவர்களான சுகர் முதலிய முனிவர்கள் எந்த தக்ஷிணாமூர்த்தி யுருவம் கொண்ட மஹேச்வரனை உபாஸிக்கிறார்களோ, அவரை நானும் மோஹமாகிய பெருந்தொல்லை நீங்க உபாஸிக்கிறேன்.

(13)

காந்தா நிந்தித்குந்தகந்தலவபுந்யா஗மூல வஸன  
காருண்யாமृதவாரி஭ிருநிஜன் ஸ்தாவயந்விக்ஷிதை: |  
மோஹாந்தவி஭ேදன் விரதயந்வோ஧ேன தத்தாஷா  
தேவஸ்தல்வமஸிதி வோ஧யது ஸா முநாவதா பாணினா ||

காந்தயா நிந்தித குந்த கந்தலவபு; ந்யக்ரோத மூலே  
வஸன்  
காருண்யா ம்ருத வாரிபி: முனிலூனம்  
ஸம்பா வயன்வீக்ஷிதை:!  
மோஹத்வாந்த விபேதனம் விரசயன் போதேந  
தத்தாத்ருசா  
தேவஸ்தத்வமஸீதி போதயது மாம் முத்ராவதா  
பாணினா!!

குந்த புஷ்பக்கொத்தையும் தனது உடல் அழகால் பழித்துக்கொண்டும் ஆலமரத்தடியில் இருந்து கொண்டும், கருணையைப் பொழுயும் கன் பார்வையால் முனிவர்களை கடாக்ஷித்துக் கொண்டும், ஒப்பற்றஜ்ஞானத்தால் மோஹ மாகிய இருளை அகற்றிக் கொண்டும் இருக்கிற அந்த தக்ஷிணாமூர்த்திக்கடவுள் சின்முத்தை கொண்டகரத்தால் எனக்கு ‘தத்வமஸி’ என்ற பெருங்கருத்தை உபதேசிக்கட்டும்.

(14)

அங்஗ாறைரல்லாடனை: அஶாந்தவைரமுஜங்பூஷை: |  
அஷோ஧முந்திரநபாஸ்தனி஦ை: அபூர்ணகாமைரமரைல் ந: ||

அகெளரகாத்ரை ரலலாட நேத்ரை:

அசாந்தவேஷை ரபுஜங்க பூஷை:!

அபோத முத்ரை ரநபாஸ்த நித்ரை:

அபூரண காமை ரமரை ரலம் நு:!!

வெண்மையான உடல் இல்லாத, நெற்றிக்கண்  
இல்லாத, சாந்த வேஷமில்லாத, ஸர்பாபரணமில்லாத, ஜ்ஞான  
முத்ரையில்லாத, நித்ரை விடாத, நிறைந்த மனதில்லாத,  
தெய்வங்கள் நமக்கு வேண்டாமே (தக்ஷிணாழுர்த்தி தேவர்  
ஒருவர் போதுமே)

(15)

दैवतानि कति सन्ति चायनौ नैव तानि मनसो मतानि मे ।

दीक्षितं जडधियामनुग्रहे दक्षिणाभिमुखमेव दैवतम् ॥

தைவதாநி கதி ஸந்தி சாவதெனள  
தைவ தாநி மனஸோ மதாநிமே!  
தீக்ஷிதம் ஜூட்தியாமனுக்ரஹே  
தக்ஷிணாபிமுகமேவ தைவதம்!!

உலகில் எத்தனையோ தெய்வங்கள் இருக்கின்றன,  
ஆனால் என் மனதிற்கு அவர் ஸம்மதமில்லை, அஜ்ஞானிகளை  
அனுக்ரஹிக்கவென்று தென் திசை நோக்கிய தெய்வதம் ஒன்றே  
தெய்வதம் என்று சொல்வேன்.

(16)

मुदिताय मुग्धशशिनाऽवतंसिने भसितावलेपरमणीयमूर्तये ।

जगदिन्द्रजालरचनापटीयसे महसे नमोऽस्तु वटमूलवासिने ॥

முதிதாய முக்த சகிநாவம்பிரெ  
பலிதாவலேப ரமணீயழுர்தயே!  
ஜகதிந்தர ஜால ரசனாபடையஸே  
மஹஸே நாமோஸ்து வடமூலவாஸினே!!

இளம் பிறைசந்திரனை ஆபரணமாகக் கொண்டு  
பெருமகிழ்ச்சியுடனிருக்கும், விபூதி பூசியதாலே அழகிய  
மேனியுடைய வராயும், உலகு என்ற இந்த்ர ஜாலத்தை  
காட்டுவதில் வல்லவராயும், ஆலமரத்தடியில்  
வசிப்பவராயுமிருக்கிற அந்த தேஜோமய தெய்வத்திற்கு  
நமஸ்காரம்.

(17)

வ்யாலஸ்விநீதி: பரிதோ ஜடாபி: கலாவஶேண கலா஧ரேண |  
பஶ்யல்லாடேந முகேந்துநாச |

வ்யாலம்பினீபி: பரிதோ ஜூடாபி:  
கலாவகேஷேண கலாதரேண!  
பச்யல்லாடேந முகேந்துநாச  
ப்ரகாசஸே சேதலி நிர்மலானாம்!!

பறந்து தொங்கும் ஜடகளோடும்,  
பிறைசந்திரனோடும், நெற்றிக்கண் ணோடும் அழகிய  
முகத் தோடும் புண்யவான்கள் மனதில் பிரகாசிக்கிறீர்  
(தக்ஷிணாமூர்தியாய்)

(18)

उपासकानां त्वमुमासहायः पूर्णोन्दुभावं प्रकटीकरोषि ।  
यदद्य ते दर्शनमाश्रतो मे द्रवत्यहो मानसचन्द्रफान्तः ॥

உபாஸகாநாம் த்வமுமாஸஹாய:  
உர்ணேந்து பாவம் பிரகடக்ரோஷி!  
யத்தய தே தர்சனமாதர்தோ மே  
தாவத்யஹோ மானஸந்தரகாந்த:!!

உபாஸனை செய்பவருக்கு நீர் உமையுடன் கூடிய  
சந்திரனாகவே காட்சியளிக்கிறீர். இப்பொழுது உம்மை  
கண்டவுடனேயே என் மனதாகிய சந்தர்காந்தக்கல், கரைகிறதே!  
(சந்தர்னைக்கண்டவுடன் சந்தர்காந்தக்கல் கரையும்)

(19)

यस्ते प्रसन्नामनुसन्दधानो सूर्ति मुदा मुग्धशशाङ्कमौले: ।  
ऐश्वर्यमायुलभते च विद्या अन्ते च वेदान्तमहारहस्यम् ॥

யஸ்தே ப்ரஸன்னாமனுஸந்ததானோ  
மூர்திம் முதாமுக்த சகாங்கமெளலே: !  
ஐச்வர்யமாயுர்லபதே ச வித்யா-  
மந்தே ச வேதாநதமஹாரஹஸ்யம் !!

சந்திரக்கலையணிந்த தங்களது பிரஸன் னமான  
மூர்த்தியை எவன் மகிழ்ந்து நித்யம் மனதில் தியானம்  
செய்கிறானோ, அவன் ஐச்வர்யம், ஆயுள், வித்யை  
இவற்றைப்பெறுவது மட்டுமல்லாமல் கடைசியில் வேதத்தின்  
பெருரஹஸ்யத்தையும் பெறுவான்.

தக்ஷிணாமூர்திஸ்தோத்ரம் முற்றிற்று.

